

உடனடி வெளியீட்டுக்காக

ப்ராம்ப்ட்டன் நகருக்காக மின்சார வாகனங்களுக்கான சார்ஜ் ஏற்றக்கூடிய 12 புதிய நிலையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

ப்ராம்ப்ட்டன், ON (செப்டம்பர் 15, 2020) – மின்சார வாகனங்களுக்கான 12 புதிய சார்ஜ் ஏற்றும் நிலையங்களை, நான்கு கட்டிட வசதிகளில் 2021 ஆம் ஆண்டிற்குள்ளாக அமைப்பதற்கான நிதியை ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் பெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. (பீல் க்ளைமேட் சேஞ்சு பார்ட்னர்ஷிப்) மற்றும் நேச்சுரல் ரிசோர்சஸ் கனடா (Natural Resources Canada) வின் புகை உமிழ்வு அறவே இல்லாமல் செய்யும் திட்டம் ஆகியவற்றில், நகர நிர்வாகம் பங்கேற்றதன் விளைவாக இந்த மின்சார சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமையப்பெறவிருக்கின்றன.

2019 ஆம் ஆண்டில் பசுமை நகரமாக இருப்பதாக ஒரு கடப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது; 2050 ஆம் ஆண்டிற்குள்ளாக, நகருக்குள்ளாக உருவாக்கப்படும் கிரீன்ஹவுஸ் கேஸ் (GHG) எனப்படும் புகை உமிழ்வை 80 சதவீதம் அளவுக்கு குறைக்கும் இலக்கு கொண்ட அண்டவெளிநிலை பற்றிய ஒரு அவசர நிலையை ப்ராம்ப்ட்டன் நகர சபை ஒருமனதாக ஏற்றது. மின்சார வாகனங்களுக்கான சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமைவது என்பது, இன்னும் அதிகம் நிலைத்து நிற்கவல்ல போக்குவரத்துக்கான தெரிவுகள் பற்றியும் அதன் விளைவாக GHGக்களைக் குறைப்பது பற்றியும் குடியிருப்பவாசிகளை யோசிக்க வைக்க உற்சாகப்படுத்தும்.

இந்தப் புதிய மின்சார சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் பின்வரும் நான்கு அமைவிடங்களில் நிறுவப்படும்:

- கேஸ்ஸீ கேம்ப்பெல் ரிக்ரியேஷன் சென்டர் – 2
- லோஃபர்ஸ் லேக் ரிக்ரியேஷன் சென்டர் – 2
- சிங்க்வாகவ்ஸி வெல்னெஸ் சென்டர் – 4
- ரிவர்ஸ்டோன் கம்யூனிட்டி சென்டர் – 4

நகரின் மின்சார சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் பற்றிய மேலும் தகவல்களுக்கு வருகை தரவும்: www.brampton.ca

விரைவாக படிப்பதற்கான கூற்றுக்கள்

- ப்ராம்ப்ட்டன் நகரில், நகர்ப்பகுதி முழுவதிலுமாக, நகராட்சிக்குச் சொந்தமான பல்வேறு வாகன நிறுத்தம் செய்யும் இடங்கள் மற்றும் கட்டிடங்களில், 53 மின்சார சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் நிறுவப்படும் என்று உள்ளன; இவை நகரின் குடியிருப்பவாசிகள் மற்றும் வணிகர்களுக்கு, இன்னும் அதிகமான மின்சார வாகனங்கள் வைத்துக்கொள்ள உதவுகின்றன.
- ப்ராம்ப்ட்டன் நகரின் மின்சார சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இலவசமானவை. எனினும், வழக்கப்படியான வாகன நிறுத்தக் கட்டணம் பொருந்தும்.

- 2050 ஆண்டிற்குள்ளாக ப்ராம்ப்ட்டன் நகருக்குள்ளாக, GHGக்களை 80 சதவீத அளவுக்கு குறைப்பதென்று, 2019 ஜூன் மாதத்தில் இலக்கு வைக்கப்பட்டது; இதை அடைய, நகர நிர்வாகம் பல எண்ணிக்கையிலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது; இதில் ஷெரிடான் கல்லூரியுடன் (Sheridan College) கூட்டு சேர்ந்து கம்யூனிட்டி எனர்ஜி அண்ட் எமிஷன்ஸ் பிளான் { Community Energy and Emissions Plan (CEERP)} ஒன்றை உருவாக்குவதும் அடங்கும்.
- இதை அமைத்து முடித்தவுடன், நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சமூக முன்னேற்றத்தில் பங்கெடுத்து பணிபுரிவோர் ஆகியோரின் முயற்சிகளை இணைத்து, மின்சக்தி திறன் மேம்படுத்தல், பொருளாதார வகையில் கட்டுப்படியாகும் தன்மையைக் கொண்டுவருவதற்கான வழிமுறைகள் உண்டாக்கப்படும்; இதன் மூலமாக மின்சக்தி திறன் மேம்படும், கிரீன் ஹவுஸ் புகை உமிழ்வு குறையும், பொருளாதார ரீதியான சாதகம் உருவாகும், மின்சக்தி கிடைப்பது உறுதியாகும்; அண்டவெளி நிலை மாற்றம் அடைவதில் நெகிழ்வான தன்மை ஏற்படும்.
- மேயர் பேட்ரிக் ப்ரவுன் அவர்கள், *அண்டவெளிநிலை மற்றும் சக்திக்கான உலகளாவிய மேயர்களின் உறுதியேற்பு அமைப்பின்* உறுப்பினராவார்; இந்த அமைப்பானது அண்டவெளிநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் 9,200 க்கும் மேலான நகரங்கள் கொண்டபடி அதன் வகையில் உலகளாவிய முதன்முதலான கூட்டமைப்பாகும்.

பீல் க்ளைமேட் சேஞ்ச் (Peel Climate Change) கூட்டுப்பணி செய்தல் பற்றி

பீல் க்ளைமேட் சேஞ்ச் (Peel Climate Change) கூட்டுப்பணி என்பது பலதிட்டப்பணிகளில் ஒன்றிணைந்து செயல்படுகின்ற, மற்றும் நிதியளிப்புக்கு உறுதி கூறுகின்ற அமைப்பாகும்; உறுப்பினராக இருக்கின்ற நிறுவன அமைப்புகள் ஒவ்வொன்றும், கிரீன்ஹவுஸ் புகை உமிழ்வுகளைக் குறைக்கவும் அண்டவெளிநிலை மாற்றத்திற்கேற்ப தங்களை சரிசெய்துகொள்ளவும் இது உதவும்.

கூட்டுப்பணியில் இருப்போர்:

- ரீஜன் ஆஃப் பீல்
- ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம்
- கலிடோன் நகர நிர்வாகம்
- கிரெடிட் வேல்லி போற்றிக் காக்கும் அமைப்பு (Credit Valley Conservation)
- மிஸ்ஸிஸ்ஸாகா நகர நிர்வாகம்
- டோரோன் ட்டோ மற்றும் பிராந்திய போற்றிக் காக்கும் அமைப்பின் ஆணையம் (The Toronto and Region Conservation Authority)

அறிஞர் கூற்றுக்கள்

“அண்டவெளிநிலை மற்றும் சக்திக்கான உலகளாவிய மேயர்களின் உறுதியேற்பு அமைப்பின் உறுப்பினராக இருக்கும் நான், ப்ராம்ப்ட்டன் நகருக்கென மின்சக்தி சார்ஜ் ஏற்றுகின்ற 12 புதிய நிலையங்கள் அமைப்பதற்கான நிதியளிப்பு பெறுவதில் பரவசமடைகிறேன். உள்ளூர் வகையில் நிலைத்து நிற்கவல்ல போக்குவரத்து வசதிகள் அதிகம் கிடைக்கப்பெறுகின்ற ப்ராம்ப்ட்டன் நகரமானது,

ஒரு பசுமை நகரமாகும்; GHGக்களை 80 சதவீத அளவுக்கு குறைப்பதற்கான நமது லட்சியம் கொண்ட இலக்கினை நோக்கி நாம் தொடர்ந்து பணியாற்றுவோமாக.”

- பேட்ரிக் ப்ரவுன், ப்ராம்ப்ட்டன் நகரம்

“கனடா நாட்டின் GHG புகை உமிழ்வுகளில் பாதியளவு நகராட்சிகளில் இருந்து ஏற்படுவதால், நமது வீட்டில்/பகுதியில் இருந்து நமது கார்பன் வெளிவிடுதலைக் குறைப்பதற்கான வழிகளை நாம்தான் தொடர்ந்து கண்டுபிடித்தாகவேண்டும். பசுமையான நகரமாக ஆக்குவதில் நமது பங்கினை நாம் அனைவரும் தொடர்ந்து செய்யும்போதே, இந்தப்புதிய மின்சக்தி சார்ஜ் ஏற்றும் நிலையங்கள், நிலைத்து நிற்கவல்ல தன்மையை நமது சமுதாயத்தினருக்கு இன்னும் எளிதானதாக ஆக்கிவிடும்.”

- சார்மெய்ன் வில்லியம்ஸ், நகர கவுன்சிலர், வார்டுகள் 7 மற்றும் 8, துணைத்தலைமைப்பொறுப்பு, சமுதாய சேவைகள் அமைப்பு

“பீல் கிளைமேட் சேஞ்ச் (Peel Climate Change Partnership) அமைப்புடன் சேர்ந்து நகர நிர்வாகம் பணிபுரிவதானது, எதிர்கால சந்ததியினருக்கு, இன்னும் பசுமை கொண்ட மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் கொண்ட சமூகமாக உருவாக்கி கொடுப்பதற்கு பணியாற்ற நம்மால் முடிகிறது என்று அர்த்தமாகிறது. பீல் பிராந்தியம் முழுதுமாக கூட்டு சேருதல் இல்லாமல் இந்த மின்சக்தி சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைப்பது சாத்தியமாகி இருக்காது; சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாதவகையிலான முடிவுகள் எடுக்க ப்ராம்ப்ட்டன் நகரவாசிகளுக்கு இது ஒரு எளிதான தெரிவாகும்.”

- ரொவீனா சாண்ட்டோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள், 1 மற்றும் 5, தலைமைப்பொறுப்பு, சமுதாய சேவைகள் அமைப்பு

“ப்ராம்ப்ட்டன் நகரம் முழுவதுமாக பல்வேறு இடங்களில் இருக்கும் நகராட்சி வாகன நிறுத்த இடங்களில் 53 மின்சக்தி சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் ஏற்கெனவே இருக்கின்றன; அத்துடன் இந்தப்புதிய மின்சக்தி சார்ஜ் ஏற்றும் 12 நிலையங்களை அமைப்பது நமது சமூகத்தினுள்ளாக நிலைத்து நிற்கவல்ல போக்குவரத்து வசதிகளை மக்கள் அடையச் செய்வதை அதிகரிக்கும். ப்ராம்ப்ட்டன் நகரம் ஒரு பசுமை நகரமாக ஆவதற்காக துணை நிற்பதில், நம்முடன் கூட்டாக பணியாற்றப்பவர்கள் மற்றும் குடியிருப்புவாசிகளுடன் இணைந்து பணிபுரிவதென நமது அலுவலர்கள் அர்ப்பணிப்பு கொண்டிருக்கிறார்கள்.”

- டேவிட் பேட்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

ஊடகத் தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம்& சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca